

ஶ்ரீவைஷ்ணவஸௌம்யே பஷ்டி

அடுக்கு

श्रीवैष्णवसौभाग्ये पष्टी

## ॥ श्रीवरवरमुनिनक्षत्रमाला ॥

(अन्तादिरूप)

श्रीवैष्णवसौभाग्ये वैष्णवपाञ्चयत्तिल  
श्रीवरवरमुनिनक्षत्रमाला.

( एम्मुक्तहन्ताति.)

---

श्रीमद्वरमुनीन्द्रार्थस्तुतिं नक्षत्रमालिकाम् ।  
सात्त्विकानां सदा ध्येयां संतनोमि सतां मुदे ॥

---

श्रीमान् सुन्दरजामातृमुनिर्जीयायदुक्तयः ।  
अथिनावप्यधःकृत्य चिकित्सां भुवि तन्वते ॥ १ ॥

(अक्षवीक्ष.) இ அக்ஷவிக்ஷை வெவ் தேவாங்கம் பிழைதூளா \* என்று வேதமேரினபடியே தேவதைகளின் மருத்துவர் காரண அச்சிகி தேவர்கட்டும் மேலக, தம்முடைய மீ  
ஈ டக்கிகளினுல் வய்ஸரிக்குக்குர் கிரந்த சிகித்தை  
வழக் கொட்டத்ரும் மனவாளமரமுணிகள் வரமுக. (४)

करुणार्थं भजैत्रवपुरसुषमः करुणावरुणालयदिव्यमन्ताः ।  
वकुलाभरणीयवचोरसिको वरयोगिवरश्वरणं भविनाम् ॥ २ ॥

(பாணி) திருமேனியெனியால் ஸ்ரீரயனை வெங்ர வரும் கருணைக்கடலன திருவள்ளுபுடையவரும் திரு வரம்போழியின் சுவையுணர்ச்சவருமான மணவாளமா முனிகளே முபுக்கூக்களன வம்பார்திகளுக்குத் தஞ்சம்.

நாநால்சிர்ஜன இஹாஶயதே ஸுகுந்஦்  
ஸ்கந்஦் தथா பஶுபதி ஧ுதத்திச்சாயம் ।  
காம் தथா மஜது ரம்யவரோபயன்து-  
யோगிந்஦ிதோத்தியமஹமந ந ஭ாவயேயம் ॥ ३ ॥

(க்ருத்திகை) \* லோகே பித்தருசி: \* ஆகமிலூலே முகுந்தனைச் சிலரும் முருகனைச் சிலரும் முக்கண்ணனைச் சிலரும் ஆச்சரமிக்கக் காண்கிறோம்; யதேஷ்டமாக அப் படியே ஆச்சரமிக்கட்டும்; மணவாளமாழனிகளைத் தவிர வேலேருவளவும் கிட்க்கத்தீர் கொள்ளேன் யான். [க்ருத க்ருத்தி காயம்] க்ருத்தியென்று யானைத் தேரலுக்குப் பெயர்; தரிக்கப்பட்ட யானைத் தேரலைபுடையனுண பலபதிகை என்றபடி.. (ந)

யத்பாடாவधிரோஹிணி ஹ ஭गவத்பாடாங்காயோ இஹாஶத்தி  
யத்பாந் கலாஸ்தாதியுபமாஸ்ஸ்ய஧ீமாநாந்திகம் ।  
யத்பாந் நிர்வாயாஸ்தனியோத்தநமஹாஸீரம்  
ஸோதய் மாதி வரோபயன்துயமிராத் சிதே மாதியேதனிஶம் ॥

(போறுமீணி.) அடிப்பாறு உள்ளத்துவம் ஏத்தான் முறையின்ற மணவாளமாழனிகளின் திருவாட்கள்களை எம்பெருமாதுடைய திருவாட்டுத் தாமரைகட்டு ஏனை பேர்தும்; திருமேனியினக்கமரன்று பாற்கடலை எதிர்க்க

பிழுத் வாவரமுடி கூஷ்ட்ராமாலா

கூத்து; திருப்பவளமானது வகல் சால்த்தர ஸாசார்த்த  
பிமளமும் கமஸ் கிறபது. (८)

நாடிமுராಶிரிப்பேப்பி மவேஷ்டிபாண் காஞ்சித்  
நமஸ்யபி கடாயனோத்துவமியாச பக்ரஹம் ।

ந ஜாதுநி஦ிஹோ மவேஷ்டுரவரஸ்ய யோரியிது:

நமீரம஧ுரோக்திஷு திருமவாயங்காஞ்சுர: ॥ ५ ॥

(மிருகசீர்த்தம்.) முயல்முதலான சில மிருகங்களின்  
நல்களில் கொம்பு முளைக்கவுமாம்; ஆகாசத்திலு மேரு  
நல் தாமரை முளைக்கவுமாம்; இங்கனே அஸம்பரவிதன்  
நன் அஸம்பவித்தானும், மணவாளமாமுளிகளின் கம்பிர  
மதுர முஷீலாக்கிகளில் ஒருகானும் அவத்தை சங்கையும்  
அஸம்பவிக்கமாட்டாதென்பது நினோம். (९)

ரம்யவரயோगிவரஸுக்திரஸஸேகை:

ஸ்த்ரமிஹாஸ்து மம ஸாது ரஸநாட்டா ।

யே ஏந்து பவித்ரதமாஜாஜாஜலஸேகாந்

அப்யங்க ! மந்஦ியிதுமந சூவி ஶக்தா: ॥ ६ ॥

(ஆர்த்ரா.) பசமயவித்திரமான கங்கைசீர்ப் பெருக்  
கையும் கீழ்ப்படுத்த வல்லதான மணவாள மாமுளிகளின்  
பஞ்சைக்திரஸப்பெருக்கினால் எனது சா எப்போதும்  
நன்கு நடைக்குதே மிருக்கவே நூம். (१०)

தாதஸர்வஜனீன ஏष ஭गவான் ஸா நாம மா ரக்ஷதாத्

நீஷ்ட்யேந புந: புநர்ஸுமதிகோணேந காம கிபேத் ।

एतत्केवलमर्थये मुररिषु श्रीरस्यजामातरि  
स्वामिन्यद्भूतभक्तिभूषितहृदां वंशो समुत्पादय ॥ ७ ॥

(புத்தவஸர்.) ஸர்வஜோக நித பிதாவன அப்பெறு  
மான் என்னைக் காக்கவேண்ட; திருவள்ளத்தில் இரக்க  
யீன்றக்கே மேல்மேலும் இக் கேட்டுவிடத்திலேயே  
என்னைத் தன்னினுலும் தன்னட்டும்; அப்பெறுமானை  
அடியேன் யாசிப்பதோன்றே, மணவாள மறுவிளைத்  
தில் பக்திமுண்ட மஹாந்தனின் குலத்திலேயே என்னைப்  
சிறப்பிக்க வேணுமென்று. (८)

यतस्व ननु सन्ततं वरमुनीन्द्रदिव्योक्तिभिः  
सुधारससरीतिभिर्गमयितुं निजं जीवितम् ।  
इतीह सुचहुजेनो गुरुवरोपदिष्टोऽप्यहो  
यतिष्य इति केवलं प्रतिवदन् भवे भ्रास्यति ॥ ८ ॥

(புத்தவஸர்.) மணவாள மறுவிளைன் அழுதமொழி  
களைக் கொள்ள சித்தங்காலமேபும் பண்ணம்படி பெரி  
யார்கள் பலர்க்கு உடலேதித்தாறும், ஆகட்டும், பார்ப்  
பேரும் ஏன்று சொல்லி வீண்போது போக்கீப் பிரசிக்  
கட்டிலேயே அவள் கிடையுமோ! அங்கே!

(இதில் காண்கள் பாத்திரம் நிற்கப்படும் புத்தவாசகம்)

तिरस्कृत्य ग्राचामतिमारुण्डेयमनवं  
पलायच्चे भोगोः पितितवपुरावेषकुत्कात् ।  
अमन्दानानन्दान् सुजाति वरयोगीन्द्रफणिति-  
प्रवाहे स्वादिष्टे घटयत सकृद्वान्पि रसनाम् ॥ ९ ॥

(ஆக்லேஷம்.) யேவையர் செய்யும் மதுரான உப  
தேசங்களைப் பேணுமல் மாம்பை சரீர ஸ்ரீவைஷ்ணவை. விருப்  
பத்தினால் இங்குமங்கும் ஓட்டபழல்கிள்றிரக்கவே |, பேரின்  
மீத பயக்கும் மணவாள மாழுணிகளின் திவ்யங்களுக்கிழ  
யமுத வெள்ளத்திலே ஒரு சிரிஷமாவது நாக்கை  
கணைக்கலாக்காதா? (ங)

நார்ஹ்த்யேவாत्र நூன் ஹரிரிபி ஭விநா மாதா நாமாவானி  
ப்ரோஷ்ட்ரு, ஦ைத்யரக்ஷோ ஗ணநகலா சாத்ரக்ஷோ ஹி ஸோ஽ஶூத |

एकस्मर्विज्ञाचृडामणिरनघगुणो रम्यजामातृयोगी  
दिव्यश्रीसूक्तितेजोवितिभिरतनोत् द्राघघच्चान्तशान्तिम् ॥

(மகம்.) எம்போல்வாருநாய் பாவங்களைத் தொலைக்க  
எம்பெருமாறும் வல்லால்லன்; அவன் அவைஷ்வர அவன்  
களைத் தொலைப்பறில் மாத்திரமே சிபுணன்; வரவுள்ள  
ராண் மணவாள மாழுணிகளைருவதே தாது திவ்ய  
ஸ்ரீக்கிருதை:புஞ்சங்களினால் பாவங்களாகே இருளைப்  
பாற்றியருளினார். (இதில் முதல்பாதத்தில் முடிவில்  
'மகா' என்பது நகந்த்ரங்கம்.) (க)

शान्तं कर्तुं संसूतिरोगं स्पृहयन्तः  
पूर्वे फलगुन्योषधवर्गे हततृष्णाः ।  
यत्सूक्त्योधे दिव्यमहामेषजयुद्धि  
मेजुस्त्रोऽयं पातु सदा माँ वश्योगी ॥ ११ ॥

(பூர்வ பல்துநி.) எம்மார் கேரையைத் தொலைக்க விரும்  
போன முன்னோர்கள் அற்பமான மருங்குவர்க்கங்களில்

தீர்சயற்றவர்களால் மணவாள மருவனிகளின் ஸ்ரீ  
ஸ்ரீக்திகளையே அதற்கு மருந்தாகக் கொண்டனர். அதை  
மருவனிகள் என்னைக் காந்தருள்ளது. (இதில் இரண்டாம்  
பாதத்தில் ‘பூர்வே பஸ்ருக்ஷோ’ என்பது நகூத்தர  
ஏனும். இது வேத சிரந்தேசம்.) பஸ்ருகி—அப்பமான.

கிரேषா மம ஧ன்யभாவமதுல் ஧னேஸம யஸ்மாட்ஹோ

஦ௌமாங்யோதரக்லகுநீசஜநதாஸ்தோநே விரகித யாதா |

ஆர்மாந்திரம்யவரோபயந்துயமின: ஆர்ஸுகிதஸௌவாடவ்

நிஸ்தீமாஞ்சுதவைமை பிரதிகல் ஸ்தோது ஸமுஜ்ஜம்஭தே || १२ ||

(உத்தர பஸ்ருகி.) என்னுடைய வரக்கு மிகவும் க்ரு  
தராந்த மருவிற்று. எதனுடைன்றால், தென்ஸ்ப்பாக்ஷம்  
மிகுந்த அஸ்தர அஸ்பஜனங்களைத் துதிப்பதைகிட்டு  
மணவாளமருவனிகளின் ஸ்ரீஸ்ரீக்தி மரதூர்யத்தையே  
துடிக்க எழுந்ததனால். (கூ)

தே தே ஸந்து பரஸ்வஹஸ்஫ாணிதிஸ்தோம: பிரணிதா: பரே:

கிஂ தே ஶ்ரீவரயோगிதல்லஜாநச்சஸ்வேகேந ஦த்யுஸ்துலாம् |

ஆர்ஜேஶ்வரஸ்ப்ரகாணிதமஹாமாதாத்மயஸிந்஧ோருரோ:

அஸ்யைகாஂ ஫ாணிதி மூலே கலயதா ஹஸ்தஸி஥தோ மா஧வ: || १३ ||

(உறவுதம்.) விரோ மணவாள மருவனிகள் கணக்கான  
வரக்குக்கள் கிடக்குட்டும்; முனையத்தினையும் கூடு மண  
வாள மருவனிகளின் ரூப உரிமைகளிலோ ரூபமாருமோ?  
அழகிய மணவாள ரூப உரிமை விளக்கப்பட்ட மற்றும்  
வரப்பக்தவரான இந்த மருவனிகள் ஒரு ஸ்ரீஸ்ரீக்திகளை

யாவது வாய்க்கொள்ளவல்லார்க்கு எம்பெருமான் காலத்  
(கட) அவள்.

வரவரமுனிவர்யாடாங்ஜயுமைக்ஸ்வனியனா

ஜனிமृதி஭வமீதீவேஷிகத்வं து நிஶப்ரசம् ।

பிதிஜனி யடி தஸ்படாங்ஜீக்ஸ்வந்஧ஸ்படம்புஷா

ஜனிததிரதிமாற்சிநாபி மா காமமாசீடது ॥ १४॥

(முத்தா.) மணவான மாழுணிகளின் திருவடி ஸம்பக்  
தம் பெற்றவர்களுக்குப் பிறப்பிறப்புக்கள் கோர ஏன்பது  
தினங்களம் ; ஆகிறும் பிறவிதோறும் மாழுணிகளின் திரு  
வடி ஸம்பக்கதச் செல்லுமே செதமாக வாய்க்குமரகில் பல  
பல விசித்திரமான பிறவிகளும் எனக்கு கேள்வும். (கட)

துலாயா மூலர்ண் ஏகலஜநஸீமாந்யவி஭வாத्

வி஭ூத்யாமேதஸா ஸமுடித யதீந்த்ரப்ரவண ! ந : |

ஆமஸ்வாதீதானா ஸமுட்யமஷாதாஸு அथ புன :

மனோ வாஞ் காய் பிரவணய ஭வத்ஸுகிதனிவஹே ॥ १५॥

(ஸ்வாத.) உலகம் செய்த பாக்கிபத்தினால், ஜப்பகீ  
யில் திருமூலத்தில் இவ்விலகிஸ் தோன்றிய மணவான  
மாழுணிகளே ! இதுவரையில் யாம் செய்த குற்றங்களை  
கூட்டித்தருள்க ; இல்லை ஒரு குற்றமூம் ஏற்படாதபடி  
எமது மனோவாக் காயங்களை தேவரிருடைய முலைக்கி  
களிலேயே ப்ரவணமாக்கி யருளவேணும். (கட)

ஹரிரிஹ ஶූவி ரக்ஷாமா ஸயயோஶிஶராத्

உபநிஷத்து஧ாவிஶாக்ஷாஸஹஸ்தாரிரிதம் ।

88 மணவாளமாழுனிகள் வைபவம்—அதூபக்தம்.

ஷதுபுருஷர்மாயசாராதிஸ்டோஹஸ்யுஶித்

நிஜஹுடி வினி஧ில்ஸுரத்மாநமா஧த் ஶிஷ்யோத்மஸ் ॥ १६ ॥

(விளக்கா.) ஶ்ரீரங்கநாதன் உபகிஞ்சத்திற்குத் தேரன் தீண் டி. யா. ஜி. [ஸஹங்கரசாகோபசிஞ்சலமாகமயான] திருவாய்மொறியை அகேக விபரக்கிபான விசேஷப் பொருள்களுடன் கேட்டுள்ள விரும்பி மணவாள மாழுனிகளுக்குத் தன்னை சிஷ்யங்கக்கிக் கோண்டான். (கச)

மஹீயான् யோगीந்஦்ரஸ்த ஖லு மனுராதாதுமவனௌ

பிதிபூர்ணா ஧ர்மாணா யदவदத தங்கேபஜமிதி ।

ஆதிர்வீதாந் காம், வசவரமுனீந்஦்ராகிதனிகராத्

பிராந்த நிதி பிராணா! கிமபி ந பர் மேபஜவரஸ் ॥ १७ ॥

(அதூபாதா.) மது என்கிற மஹர்ஷிபானவர் தரும ஸ்தாபகாரத்தமாகச் சௌல்லிங்கிருப்பதெல்லாம் மருங்கு என்று \* யத் தூய கிஞ்ச மஹவநத் தத் பேஷ்வும் \* என்கிற வர்க்கத்தினால் வேதநு சௌல்லிற்று; ஆனாலும் மணவாள மாழுனிகளின் திவ்ய ஸ்ரீக்திகளுக்கு மேற பட்ட மருங்கு ஒன்றிருப்பதாக மாநாளிகள் மதியார்.

ரக்ஷாவீஶராபிதபத்தியாத்ரயாதேம்ஹாயோகின!

பாடாந்ஜாநிதயிஷ்யயிஷ்யயிஷ்யபதயோஸ்ஸேவாத்யல் ஶ்ரேயஸே ।

எவ் ஸல்யபி ஹந்த யேத்ர பிமுநா புரிந்தராநேபின;

தே ஜயேஷுாஸவியால்ஸுஸ்பதமிஹ பிரபோர்ஜஸ்யாம்ஜா: ॥ १८ ॥

(ஷ்ண்யேஷ்டா.) ஶ்ரீரங்கநாதன் பானி தந் தகரீயங்குல்

பாம்பின் புகழுடையான மணவான மாழுளிகளே  
கோசக வணக்கப் பெருவிடிதும் அவருடைய ஸம்பந்த  
ஸம்பந்த ஸம்பந்திகளே வணக்கப் பெற்றுதும் கன்னம்  
பெறக குறையில்லை ; இங்கனே உண்மையிருக்கும் மாழு  
ளிகள் பக்கவில் விழுக்கள்காம் வேறு ஆசிரியராத் கேடு  
மவர்கள் மூடுதலிடத்தில் செல்வப்பொ கிளைப்பார்க்குத்  
துக்கீலால்சேயாவர் .

(கங்)

जन्मशुद्धवैष्णवाग्रचमानसोधप्रमेयमोदमूलम्

अद्वितीयभक्तियुक्तदिव्यसूक्ष्मिततत्त्ववौधमूलम् ।

लक्षणार्थदर्शनीयनिस्तुलार्थरत्तराशिजीवमूलम्

अत्र सुन्दरोपयन्त्रयोगिवर्यनिस्तुलावतारमूलम् ॥ १९॥

(திருமூலம்.) மணவான மாழுளிகளின் திருவவதார  
கன்னாக்கிய மூல காட்டுத்ரமானது - இயற்கையில் பக்க  
திரக்களான மீதவேற்றவர்களின் கெஞ்சில் தோன்றும்  
பேரின்பத்திற்கு மூலம் ; மீதுச் சிற்கத பக்கத்ரக்களான ஆழு  
வார்களின் அருளிச்செயல்களின் உண்மைப்பொருளை  
யுணர்வதற்கு மூலம் ; எம்பெருமானுர் தாசனத்திலுள்ள  
ஆழு பொருள்கள் உமிர் பெறுதற்கு மூலம் .

(கங்)

सूर्तिरपूर्वापादघृहीतिस्कुटशोभा

वामनरूपा या बलिचित्रं हरतिस्म ।

सा तु सदगे तिष्ठतु कामं न हि सा मे

हतुंगलं हृदयमूर्नीन्द्रप्रतिपङ्कम् ॥ २० ॥

(பூர்மத்வாடம்.) பாரா கண்டத்தைக் கூறுகின்று

அழகுபெற்ற அழுர்வமான வாயனலூர்த்தியரனது மரவனிலின் உள்ளத்தைக் கொள்ளின் கொண்டதென்கிறார்கள் ; அந்த மூர்த்தி என் கண்ணேனிரோ வக்கு நின்றாலும் மணவாள மரபுனிகளிடத்தில் ஈடுபட்ட என்று செஞ்சைக் கவரமாட்டாததேயாம். (அழுர்வா, ஆஷாடக்கு ரூபிதி ஸ்புடசோபா என்று பதங்பாகம். பலாச தண் இக்கு ஆஷாடமென்று பெயர். கீழ் ச்லோகத்தின் முடிவில் ஈகாரத்திற்கு அடுத்த மகாரம் இந்த ச்லோகத்தின் முதலெழுத்தாஸ் இன்றது ; ஆகவே அக்தா தித் தொட்டைக்கு பங்கமில்லை.) (2.0)

நாசஹந்த யத்ரோ தद்யாதா இத்ய஦ிஶதுதிவாசீநுगೃண் யே ।  
ரம்யயोगிவி஭வாம ஸஹந்தே தாநஷாத்படதः கथயேயம् ॥

(உத்தாஞ்சாடம்.) யஜு-ஏவதத்தில் முதலஷ்டத்தில் ஜூத்தாவது ப்ரச்சத்தில் காஷத்ரங்களின் காமங்க குக்கு கிருந்தி காட்டுப்பிடித்து \* வக்க காலங்கத, தத ஓட்டா : # என்று நாடிற்று. எது யா த வர்க்க ஒக்கு 'ஆஷாடா : ' என்று பெயரானதாகச் சொல்லிற்று. எவ்வியதாவர்களென்றால் பொருமைக்காரர்களென்றபடி. இந்த ச்ருதியின்படி, மணவாள மரபுனிகளின் வைபவங்களைப் பொருத பாவிக்கூட ஏதும் அஷாடமென்போம். (இந்த ச்லோகத்தில் அஷாடபநம் இரட்டாத்து வக்கது உத்தாஞ்சாட கம்கம்.) (2.5)

யந்மந்தநாஶநுகூலं பரித்யாமநாம்புர்திஷு நிதிவிலாஶு நிதியமிந்யே ।  
ஸோऽயং ஶ्रீவர்ஸரயोगி஦ைவமந்தஸ்வர்யாமலமிஹ சித்தஸோ஧னாய ॥२२

(ச்சாவண்ம.) மணவரள மாழனிகளின் தனியணியே  
எகல திவ்யதேசத்தெம்பெருமான்களும் திருச்சேவ  
சாத்தக் குதாலமல் கொண்டிருக்கின்றபடியை கன்னு  
உறைப்பெற்றுல் உள்ளம் சுத்தமாகும். (2-2)

யதிபதிப்பதூஸுந்஧னிஷ்டாரிஷ்டாத்மநஸ्

அபி வரவரயோगிபாதாரவிந்஦ாதுயதோ ந சேத ।

ந ஭வतி ஗திருதமேதி பிதித்யா மஹாந்தஃ பூரா

வரஸுனிப்பதூமாபித்ய ஸ்பாடுருஜிவநஸ் ॥ २३ ॥

(தநிழ்டா.) உடையவருடைய திருவடி எம்பத்தம்  
பெற்றவர்களுக்கும் மணவரள மாழனிகளின் திருவடி  
எம்பத்தம் இல்லையானால் உயர்கந்தியில்லை என்கிற அத்த  
வாய்ம் கொண்ட முன்னேர்கள் மாழனிகளின் திர  
வடிகளையே ஆக்ராதித்து உண்ணிவிக்கப் பெற்றுர்கள். (2-3)

நரஜனிஷுப்யாதா நித்யரோಗோபமர்஦ி:

தஶஶாதமிபங்கிரிந् ஸ்திரயந்தோ பிரமந்தி ।

அஹ்மிஹ வரயோगிஶ்ரீபாதாம்஭ோஜரேணந्

கூடி கல்பிதுமிச்சந् ஸ்வரோಗீவிஷுஞ்சே ॥ २४ ॥

(கதபிழக்) மாணிடராய்ப் பிரதவர்கள் கிச்சாலும்  
கோயாளிகளாய் ஆரீம் வைத்தியர்களை அடிபணிக்க  
உழல்கள்றனர்; அடியேனே வெள்ளி ஸ், மணவரள  
மாழனிகளின் ஸ்திரத சேஷாக்களை கெஞ்சிற்கொள்ள  
கிடைக்கவள்ளில்லையே கோய்களெல்லாம் தீர்ப் பெற  
கின்றேன்.

யேऽபூர்வभద्रபदவीமிஹ லக்ஷ்மா:

ते रम्ययोगिपदभक्तसमीहिताथीन् ।

संसाधयेयुरिह चेदथ तैरतु सद्यः

प्राप्येत सेति विश्वयोऽन न जातु लोके ॥ २५ ॥

(பூர்வபத்ர) இல்லகில் [அதிகாரங்தானங்களில்] உயர்க்க பதவிகளைப்போ விரும்புமார்கள் மணவாள மாழுணிகளினடியார்க்கு கண்ணம் செய்வதேல் உடனே அவர்கள் உயர்க்க பதவிகளில் ஏற்ப பெறுவார்களென்பது நின்றனம். [இது ப்ரத்யாக்ஷரதுபவளித்தம்.] (உட)

लोकोचरभद्रपदस्थितिमप्युत्सूज्य चिरं वरयोगिगुरोः ।

सङ्कृतगृहाङ्गाकिङ्करतां दासो मुहुरिच्छति लक्ष्मयसौ ॥ २६ ॥

(உத்தாபத்ர) லேரகேத்தாமாம் மங்களமான பதவி கிடைத்தாலும் அதிலிருப்பதை விட்டு மணவாள மாழுணிகளினடியார்களின் நிருமா விகைகளில் பணி கிடை செய்யவே அழையன் எதலிப்பது. (உட)

सौमित्रिरेषतीयौ श्रीरामानुजवरोपयन्तमुनी ।

इत्यबतारांशतुरः चतुरः कुतवान् फणीन्द्र एव परम् ॥ २७ ॥

(கோவதி) இனியபெறுமான், மமி முத்தபிரான், எம் பெறுமானுர், மணவாள மாழுணிகள் என்கிற சான்கு அவதாரங்களைச் செய்த நிருவாக்காழும்வரனே சதுரன்.

नक्षत्रमालां वरयोगिवर्यग्रामावदीनीनयंप्रधीणाम् ।

नित्यं मुखे विभ्रति ये महாந்த: ते तारकापीयवदुज्ज्वलेयुः ॥

अङ्गम் वामायूर्त वामायूर्तम् यन्त्रिम् ॥